[18th August 1960

இடையூறும் இருக்கக்கூடாது. அங்கு ஹரிஜனங்கள் பிணத்தைக் கொண்டுபோனால் அங்கே அனுமதிக்கப்பட வேண்டும். அப்படி யாராவது ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று சொன்னால் அவர்கள் வேறு இடத்தைத் தேடிக் கொள்ளவேண்டும். மற்ற எந்த விதத்திலும் ஹரிஜனங்களுக்கு இடையூறு இருக்கக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. தவிர, ஜாதி ஹிந்துக்கள் சகோதரர்கள் தனியாக மயானத்திற்கு இடம் வேண்டும் என்று கேட்டால்கூட அதை அரசாங்கம் ஒத்துக்கொள்ளாது. ஹரிஜனங்களுக்கு என்று தனியாக ஒதுக்கப்பட்ட இடங்களில் ஜாதி ஹிந்துக்கள் தங்களுடைய பிணங்களைப் புதைக்கிறோம் என்று முன் வந்தால் அவர்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

Irrigation Projects

* 173 *Q.*—Sri P. G. MANICKAM : கனம் பொது மராமத்து அமைச்சர் அவர்கள் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதிலளிப்பாரா—

(அ) ஒவ்வொரு ஜில்லாவிலும் எந்தெந்த நீர்ப்பாசன திட்டங்களை மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேர்க்க உத்தேசம் ?

(ஆ) ஒவ்வொரு நீர்ப்பாசன திட்டத்துக்கும் எவ்வளவு தொகை தேவையென்று மதிப்பிடப்பட்டிருக்கிறது ?

The Hon. Sri P. KAKKAN : (*a*) and (*b*) A statement [a] containing the required information is placed on the table of the House.

Sri A. VEDARATHNAM : மேஜையின்மீது வைக்கப்பட்டுள்ள எட்டில் தஞ்சை ஜில்லாவைப்பற்றிக் குறிப்பிடும்போது "மாடர்னை சிங் எக்சிஸ்டிங் சானல்" என்ற இனத்தின்கீழ் தஞ்சை ஜில்லா விற்கு என்று 100 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அது என்ன முறையில் ? இந்த புது முறையாக கால்வாய் அமைக்கப்பட்டிருக்கிறதே அதற்காகவா ? இன்னும் கடலோரப் பகுதிகளில் கடலில் வீணாகப் போகிற தண்ணீரைப் பாசன வசதிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று ஏராளமான கோரிக்கை கள் வந்து கொண்டிருக்கின்றனவே, அந்த ஜாப்தா இதில் குறிப் பிடப்படவில்லையே ஏன் என்பதைத் தயவுசெய்து விளக்குவார் களா ?

The Hon. Sri P. KAKKAN : கனம் அங்கத்தினர் கேட்டுள்ள முதல் கேள்வி மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நீர்ப்பாசனத் திட்டங்களை எடுத்துக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டிருக் கிறது. குறிப்பாக அதற்காக ஏற்கனவே தஞ்சை ஜில்லாவில் இருக்கிற வாய்க்கால்களை நல்ல முறையில் செப்பனிட வேண்டும் என்பதற்காக அங்கேயெல்லாம் வாய்க்கால்களில் சிமெண்ட் லைனிங் செய்து தண்ணீரை வீணாக்காமல் கடலோரங்களுக்குச் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு வேண்டிய திட்ட மிட்டிருக்கிறார்கள்.

---

[a] Printed as Appendix on page 83 infra.

18th August 1960]

SRI V. K. KOTHANDARAMAN: வட ஆர்காடு ஜில்லாவில் 'மோதனுடாம்' கட்டுவதற்கு பரிசீலனை செய்து 75 லட்சம் ரூபாய் செலவு செய்யத் திட்டமிட்டிருந்தார்கள். பாலார் பேசின் ரூல்ஸ் என்கிற அந்த ரூல்ஸை காட்டி அது கைவிடப்பட்டிருக்கிறது. ஆகவே அந்த பாலார் பேசின் ரூல்ஸை ரிலாக்ஸ் செய்து மோதனு டாமைக் கட்டுவதற்கு மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலாவது சேர்த்துக்கொள்வதற்கு முயற்சி செய்யப்படுமா ?

THE HON. SRI P. KAKKAN : கனம் அங்கத்தினர் கேட்கிற கேள்வி இந்தக் கேள்விக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. ஆகவே தனிக் கேள்வி கேட்டால் பதில் சொல்லலாம்.

MR. SPEAKER : கனம் அங்கத்தினர்கள் சபையின் முன்னுள்ள கேள்விக்குச் சம்பந்தமாக உப கேள்விகள் கேட்க வேண்டுமே யொழிய வேறு கேள்விகளைக் கேட்கக்கூடாது. அப்படிக் கேட்டால் கனம் மந்திரிகளால் அப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது. அம்மாதிரி உபகேள்வியை தனிக் கேள்வியாகத்தான் கேட்கவேண்டும். கனம் அங்கத்தினர் கேட்கக்கூடிய பிரச்னை இப்பொழுது சபையின் முன் இல்லை.

SRI P. G. MANICKAM : மேஜையின் மீது வைக்கப்பட்டுள்ள குறிப்பில் காலிங்கராயன் ஹைலெவல் சானல் எஸ்டிமேட்டைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் 25—3—1960 தேதி 524 'அன் ஸ்டார்ட்' கேள்விக்கு பதில் அளிக்கையில் இன்னும் 22 திட்டங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த 22 திட்டங்களின் மூலமாக 3,485 ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசன வசதி அளிக்கக்கூடியதாக இருக்கிறது என்றும் அதற்கு 20,38,050 ரூபாய் செலவு செய்ய சர்க்கார் கணக்கிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தத் திட்டங்களை எடுத்துக்கொள் வதற்கு சர்க்கார் நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

MR. SPEAKER : நீங்கள் கேட்பது இதற்கு உப கேள்வி அல்ல. வேறு கேள்வியாக இருக்கிறது. கனம் மந்திரியால் பதில் சொல்ல முடியுமா ?

THE HON. SRI P. KAKKAN : ஏற்கனவே இஞ்சினீயர்கள் அதைப்பற்றி பரிசீலனை செய்து அவ்வாறு எந்தெந்த திட்டங்களை மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் எடுத்துக்கொள்வது என்று முடிவு செய்திருக்கிறார்கள். அவைகளைப்பற்றி 'வொர்க்கிங் க்ரூப்' கன்சிடர் செய்து, ஆல் பார்ட்டி கூட்டத்தில்கூட பேசி முடிவு செய்யப்பட்டிருக்கிறது எவைகளை எடுத்துக்கொள்வது என்பதைப்பற்றி மற்ற திட்டங்களைப்பற்றி இங்கே சொல்வதற்கு இல்லை.

MR. SPEAKER : நான் கனம் அங்கத்தினர் ஸ்ரீ கோதண்ட ராமன் அவர்களுக்குச் சொன்னதை கனம் அங்கத்தினர் ஸ்ரீ மாணிக்கம் அவர்கள் கேட்கவில்லை என்று நினைக்கிறேன்.